

+1 வணிகவியல் ஆண்டு இறுதித் தேர்வு மார்ச் - 2025  
சரியான விடை 20X1=20

| A Type                                           | B Type                                       |
|--------------------------------------------------|----------------------------------------------|
| 1. (ஈ) மதிப்பீட்டு ஆண்டு                         | அ) 2006                                      |
| 2. (அ) குளிப்பதன்                                | (ஆ) மொத்த வியாபாரம்                          |
| 3. (இ) சம்பளம் / கூலி                            | (இ) உற்பத்தி தொழில்                          |
| 4. (ஈ) இவை அனைத்தும்                             | (ஈ) ஒரே வகை பண்டகசாலை                        |
| 5. (அ) 2013                                      | (ஈ) இவை அனைத்தும்                            |
| 6. (ஈ) இரண்டு                                    | (அ) குளிப்பதன்                               |
| 7. (அ) மறைமுக வரி                                | அ) 2013                                      |
| 8. (இ) உற்பத்தி தொழில்                           | (ஈ) இரண்டு                                   |
| 9. (ஈ) மேற்கூறிய அனைத்தும்                       | (ஈ) மதிப்பீட்டு ஆண்டு                        |
| 10. (ஈ) ஒரே வகை பண்டகசாலை                        | (ஆ) தனியாள் வணிகம்                           |
| 11. (ஈ) C -ன் சட்ட பிரதிநிதிகளுடன் சேர்ந்து..... | (அ) வைப்பு இரசீது                            |
| 12. (ஈ) ஆயன் காப்பீடு                            | (ஈ) C -ன் சட்ட பிரதிநிதிகளுடன் சேர்ந்து..... |
| 13. (ஆ) தனியாள் வணிகம்                           | ஆ) ஏற்றுமதி இறக்குமதியை விட அதிகமாக இருத்தல் |
| 14.(அ) 2006                                      | (ஈ) ஆயன் காப்பீடு                            |
| 15. (ஆ) மொத்த வியாபாரம்                          | (ஈ) செலவுகளை குறைத்தல்                       |
| 16. (ஆ) மக்களுக்கு சேவை செய்தல்                  | (அ) மறைமுக வரி                               |
| 17. (ஈ) கப்பல் இரசீது                            | (ஆ) மக்களுக்கு சேவை செய்தல்                  |
| 18. (அ) வைப்பு இரசீது                            | (ஈ) கப்பல் இரசீது                            |
| 19. (ஈ) செலவுகளை குறைத்தல்                       | (இ) சம்பளம் / கூலி                           |
| 20.(ஆ) ஏற்றுமதி இறக்குமதியை விட அதிகமாக இருத்தல் | (ஈ) மேற்கூறிய அனைத்தும்                      |

ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி 7X2=14

21. பொருளாதார நடவடிக்கைகள்: இலாபம் ஈட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் பொருளாதார நடவடிக்கைகள் ஆகும்.

22. இந்துச் சட்டத்தின் இரண்டு பிரிவுகள்: தயாபாகா மற்றும் மிட்டாக்சரா

23. பற்று அட்டை தானியங்கி பணம் வழங்கும் அட்டையே பற்று அட்டை என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பொருள்களை வாங்கவோ அல்லது சேவைகளைப் பெறவோ அதிக அளவில் இந்த அட்டைப் பயன்படுகிறது

24.தனி உரிமையின் தீமைகள்: தனிஉரிமம் கட்டணம், நிலையான உரிமைத் தொகை செலுத்துதல், தனிஉரிமம் அளித்தவரின் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்துதல், சுதந்திரமின்மை, குறைந்த அளவு தயாரிப்பு பொருட்களையே கையாள முடியும்.

25. பருவகால உற்பத்தி ஆனால் தொடர் நுகர்வு பொருட்களுக்கு எகா: அரிசி, கோதுமை, தானியங்கள்

26. குறு நிறுவனங்களுக்குச் இரு எகா: மண்பாண்டங்கள் செய்தல், பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்தல், போக்குவரத்து, பழுதுபார்க்கும் கடைகள், குடிசைத் தொழில்கள், சிறிய கைத் தொழில்கள், கைத்தறி மற்றும் கைவினை தொழில்கள்.

27. சிறப்புப் பண்டகசாலைகள்: ஒருவகைப் பொருட்களில், ஒரு குறிப்பிட்ட வகை பொருள்களை மட்டும், விற்பனை செய்யும் சில்லறை கடைகள், சிறப்புப் பண்டக சாலைகள் எனப்படும். எகா:- இனிப்புக் கடைகள் (திருநெல்வேலி அல்வா மட்டும்)

28. ஏற்றுமதி வியாபாரம்: உள் நாட்டிலிருந்து சரக்கு மற்றும் சேவைகளை அயல் நாட்டிற்கு விற்பனை செய்வது ஏற்றுமதி வியாபாரம் ஆகும். எகா:- இந்தியாவிலிருந்து தேயிலை ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்வது.

29. ஒப்பந்தம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்டு சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படும் ஓர் உடன்படிக்கையாகும்.

30. தமிழ்நாட்டின் முக்கியமான பண்டைய கால வர்த்தக மையங்கள் ஏதேனும் (2)

1. அழகன் குளம் (இராமநாதபுரம்) 2. மயிலாற்பான் (மயிலாப்பூர், சென்னை) 3. கெபிரிஸ் (காவேரிப்பூம்பட்டினம்) 4. பொடுக்கி (அ) பொடுசி (அரிக்கமேடு, பாண்டிச்சேரி) 5. சோப்டானா (மரக்காணம்) 6. நிகம் (நாகப்பட்டினம்) 7. பெரியப்பட்டினம் 8. காயல்பட்டினம் 9. கொள்சி (கொற்கை) 10. கோமாரி (கன்னியாகுமரி)

ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி 7X3=21

31. தொழில் நெறிமுறையின் கருத்து: தொழிலின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில் செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்குணர்வு தரமே வியாபார நன்னெறி என இலக்கணம் தரப்பட்டுள்ளது. இத்தகைய தர நிலைகள், தொழில் செய்பவர்களின் நன்னடத்தையை தீர்மானிக்கின்றன. மேலும் தொழில் நெறிமுறைகள் வணிக நடத்தையை வெளிப்படுத்துகிறது.

32. கூட்டாண்மை நிறுமனத்தில் குறைந்த பட்ச அதிக பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?

குறைந்த பட்ச உறுப்பினர் எண்ணிக்கை 2 பேர். அதிக பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை:- 50 பேர்.

33. காப்பீட்டின் வரைவிலக்கணம்: ஜான் மெர்ஜ் என்பவரது கூற்றுப்படி “தனி ஒருவருக்கு ஏற்படும் இடரை, பலர் ஒன்றிணைந்து தங்களது தோள்களில் பகிர்ந்து கொள்ளும் திட்டமே காப்பீடு” ஆகும்.

34. பொதுக் கழகம் என்பது பாராளுமன்றமோ சட்டமன்றமோ இயற்றும் தனிச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டு தன்னாட்சியுரிமை பெற்ற நிறுவனமாகும். பொதுக்கழகம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தனித்தியங்கும் தன்மையுடன் சட்டத்தால் உருவாக்கப்படுவதாகும்.

35. அந்நிய நேரடி முதலீட்டின் தீமைகள் (3)

1. உள்நாட்டு வளங்களைத் தீர்த்தல் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் வரவேற்கும் நாடுகளில் உள்ள நீர், காடுகள், தாதுப்பொருட்கள் ஆகிய இயற்கை வளங்களை விரைவில் தீர்த்து விடும் அபாயம் உள்ளது. இதனால் உள்நாட்டில் உள்ள சாதாரண குடிமகனுக்கு தேவைப்படும் இயற்கை வளங்கள் கிடைக்காமல் போகலாம்.

2. அதிகப்படியான முதல் வெளியேறுதல் அயல்நாட்டு நிறுமங்கள் பங்காதாயம், குத்தகைக் கட்டணம் போன்றவை மூலம் பெருமளவு உள்நாட்டு பணத்தை வெளியே கொண்டு செல்கின்றன. இதனால் உள்நாட்டில் பணப்புழக்கம் குறைந்து விடும் வாய்ப்புள்ளது.

3. தொழில் நுட்பத்தை மாற்றாமை சில அயல்நாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளுக்குத் தாங்கள் கண்டுபிடித்து வைத்துள்ள தொழில் நுட்பத்தை அப்படியே தருவதில்லை. அவைபெரும்பாலும் இரண்டாம் தர தொழில்நுட்பத்தையே, முதலீடு செய்யும் நாட்டிற்கு கொண்டு வருகின்றன. உயர் தொழில்நுட்பத்தினை தங்களின் சொந்த நாட்டிலேயே வைத்துக்கொள்கின்றன. இத்தகைய நிலையில் அன்னிய முதலீட்டைப்பெறும் நாட்டிற்குப் புதிய தொழில்நுட்பம் கிடைக்காமல் போகிறது. இதனால் உள்நாட்டுப் பொருளாதாரம் உயராமல் போகும் சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

4. உழைப்பு சுரண்டல் அயல்நாட்டு நிறுமங்கள் வளரும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் உழைப்பை,

மிகக்குறைவான கூலி மற்றும் ஊதியம் கொடுத்து சுரண்டி வருகின்றன. அவர்கள் உள்ளூரில் உள்ள மக்களை, மேலாண்மையில் உயர்பதவியில் அமர்த்துவதில்லை. தம் சொந்த நாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கும் எந்தச் சலுகைகளையும் முதலீடு செய்யும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு அந்நிறுவனங்கள் வழங்குவதில்லை. இப்படியாக அவை வளரும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி வருகின்றன.

5. ஏகாதிபத்தியச் சூழலை உருவாக்குதல் அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் ஒரு நாட்டில் நுழையும் பன்னாட்டு நிறுமங்கள், அந்த நாடுகளின் சந்தைகளைக் கைப்பற்றி ஏகாதிபத்திய நிலையை ஏற்படுத்துகின்றன. அவைகள் அந்நிய முதலீட்டை பெறும் ஒரு நாட்டில் ஆரோக்கியமான போட்டிச்சூழலை உருவாக்குவதில்லை மாறாகப் போட்டியை அறவே ஒழித்து தம் மேலாதிக்கத்தைச் செலுத்துகின்றன.

36. இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட்கள்

| ஏற்றுமதிப் பொருட்கள்  | இறக்குமதிப் பொருட்கள்                |
|-----------------------|--------------------------------------|
| பெட்ரோலியப் பொருட்கள் | எண்ணெய் முதலான சுரங்க எரிபொருள்      |
| நகைகள்                | வைரம் மற்றும் விலையுயர்ந்த உலோகங்கள் |
| ஆட்டோமொபைல்ஸ்         | மின்சார இயந்திர சாதனங்கள்            |
| பயோகெமிக்கல்          | கணினி உள்ளிட்ட இயந்திரங்கள்          |
| மருந்துப் பொருட்கள்   | ஆர்கானிக் கெமிக்கல்                  |

37. நுட்ப கணக்கின் வரவு பக்கத்தில் தோன்றும் இனங்கள் பொருட்களின் ஏற்றுமதிகள் (கண்ணுக்குப் புலனாவது)

கண்ணுக்கு புலனாகாத ஏற்றுமதிகள்.

அயல்நாட்டில் செய்யப்பட்ட வங்கியியல் சேவைகள். அயல்நாட்டு செய்யப்பட்ட காப்பீட்டு சேவைகள். வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் கடன்களின் மீது பெறப்பட்ட வருமானங்கள். அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளால், உள்நாட்டில் செய்யப்பட்ட செலவுகள்.

38. இரு தரப்பு வாக்குறுதி: வகைகள்:-

இருதரப்பு மற்றும் தன்னிச்சையான வாக்குறுதி, இருதரப்பு மற்றும் சார்ந்திருக்கின்ற வாக்குறுதிகள், இரு தரப்பு மற்றும் ஒரே சமயத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகள்.

39. சுய உதவி குழுக்களின் ஏதேனும் மூன்று சிறப்பம்சங்களை விளக்குக.

“முதலில் சேமிப்பு” பிறகு “கடன்” என்பது ஒவ்வொரு குழு உறுப்பினரின் குறிக்கோளாக இருக்க வேண்டும். சுய உதவிக் குழு ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் உள்ளவர்களை, உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்படுகிறது.

சுய உதவிக்குழு என்பது 10 முதல் 20 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்படுகிறது. குழுக்களைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அரசியல் சார்பு இல்லாத, தாமாகவே சேர்ந்து உருவாக்கிய ஜனநாயகக் கலாச்சாரத்தைக் கொண்டது இந்தக் குழுக்கள்.

ஒவ்வொரு குழுவிலும், ஒரு குடும்பத்திலிருந்து ஒரு நபர் மட்டுமே உறுப்பினராக இருக்க முடியும்.

ஆண்கள் மட்டுமோ, அல்லது பெண்கள் மட்டுமோ உறுப்பினர்களாக இருக்கும் வகையில் குழு அமைக்கப்பட வேண்டும்.

சுய உதவிக்குழு கூட்டமானது, ஓய்வு நேரங்களில் மட்டும் வாரம் ஒரு முறை கூட்டப்பட வேண்டும், அதிகப் பங்களிப்பிற்கு அனைவரும் வருகை தருதல் வேண்டும் என்பது கட்டாயமாகும்.

40. உள்நாட்டு நீர்வழி நன்மைகள்

இது பிற முறைகள் போக்குவரத்தை விட மலிவான பயணமாக கருதப்படுகிறது.

இது பயணத்தின் போது நடுக்கம் மற்றும் குதித்தல் இல்லாத காரணத்தால் அது சுலபமாக பொருட்களைக் கொண்டு செல்கிறது.

இது சேதமாகாமல் இருக்க வேண்டிய, கண்ணாடியால் செய்யப்பட்ட பொருட்கள், மண்ணால் செய்யப்பட்ட பொருள்கள் போன்ற பலவீனமான பொருட்களைக் கொண்டுச் செல்ல மிகவும் பொருத்தமானது.

இது கனரக சுமைகளுக்கு மிகவும் பொருத்தமானது. நீர் போக்குவரத்துகளில் குறைந்தளவே மாசு உள்ளது.

ஆற்றின் சேவைகள் மற்றும் முதலீட்டின் ஆரம்ப முதலீடு மற்றும் சாலை பராமரிப்பு மற்றும் இரயில் போக்குவரத்து ஆகியவற்றோடு ஒப்பிடும் போது செலவுகள் குறைவாகவே உள்ளது.

அனைத்து கேள்விகளுக்கும் விடையளி: 7X5=35

41.அ. வணிகத்தின் பல்வேறு தடைகளை கூறுக.

**ஆள்சார் தடை:-** பொருள்கள் தேவைப்படும் நபர்களையும், நியாயமான விலையில் வாங்க விரும்புவர்களையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. உற்பத்தியாளரும் நுகர்வோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பே கிடையாது. இக்குறைபாடே ஆள்சார் தடை எனப்படும். வணிகத்தின் முக்கிய அங்கமாகத் திகழும் வியாபாரம் இக்குறைபாட்டை நீக்க உதவுகிறது.

**இடத்தடை:-** பொருட்கள் ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தியாளரையும், நுகர்வோரையும் பிரிக்கும் தூரமே இடத்தடை எனப்படுகின்றது. இத்தடை போக்குவரத்தின் மூலம் நீக்கப்படுகின்றன.

**காலத்தடை:-** ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஆண்டு முழுவதும் தேவை ஏற்படும். தேவையைக் கணக்கில் கொண்டு பேரளவு உற்பத்தி செய்து நுகர்வோரிடம் விற்கத் தயார் நிலையில் பொருட்களை வைத்திருக்க வேண்டும். பண்டகக் காப்பகம் காலத்தடையை நீக்குகிறது.

**இடர் மற்றும் பொருட்கள் தரம் கெடாமல் இருக்கத்தடை:-** பொருட்கள் முறையாக சிப்பம் கட்டுதல் மற்றும் நவீன குளிர்சாதன வசதி கொண்ட பண்டகசாலைகள் ஆகியவற்றால் பொருட்களின் தரம் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. பொருட்கள் பூச்சிகள், எலிகள் ஆவியாதல் போன்றவைகளுக்கு எதிராக பாதுகாக்கப்படுகின்றன.

**நட்ட இடர்பாட்டுத்தடை:-** ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இருப்பு வைக்க பொருட்களைக் கொண்டு செல்லும் போது ஆட்களாலும், இயற்கையாலும் நட்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவ்விடர் தீக்காப்பீடு, கடல்சார் காப்பீடு மற்றும் பொதுக்காப்பீடு மூலம் நட்டம் நிவர்த்தி செய்யப்படுகின்றன.

41.ஆ. சமூகப் பொறுப்புணர்வின் தேவைகள்

**சுய ஆர்வம்:-** தொழில் அமைப்புகள் சந்தையில் நிலைத்து செயல்படுவதற்கு, சமுதாய எதிர்ப்புகளை நிறைவேற்ற முனைகின்றன.

பொதுவாக சமூகத்தின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதன் மூலம் தொழில் உரிமையாளர்கள் அங்கீகரிக்கப்படுகின்றனர்.

எகா:- அதிக ஊதியம் வழங்குதல், சாதகமான பணிச்சூழலை ஏற்படுத்துதல், தொழிலாளர்களை ஊக்குவித்தல், உற்பத்தியை அதிகரித்தல், பணியாளர் சுழற்சி மற்றும் வருகைப் பதிவு இன்மையை குறைத்தல்.

**சமுதாய உருவாக்கம்:-** நாட்டின் வளங்களை முழுமையாக பயன்படுத்துவதன் மூலம் தொழில் நிறுமங்கள் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குகின்றன. எனவே, தொழில் நிறுமங்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டும்.

**சமூக அதிகாரம்:-** தொழில் செய்பவர்களிடம் கணிசமான அளவு சமுதாய அதிகாரம் உள்ளது. அவர்கள் மேற்கொள்ளும் செயல் நடவடிக்கைகள் மக்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதாக உள்ளது.

**சமுதாயத்தின் உருவகம்:-** சமூக எதிர்பார்ப்புகளை தொழில் நிறுமங்களால் நிறைவேற்ற முடியும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும். ஒரு வெற்றிகரமான தொழில் மூலம், தொழிலாளர் மத்தியில் நல்ல உறவு முறை ஏற்படுத்துதல் நுகர்வோர் மற்றும் பொருள் பகிர்வாளர்களுக்கும் உதவி புரிய இயலும்.

**பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு:-** தற்போது தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தங்களின் உரிமைகள் பற்றி நன்கு அறிந்துள்ளனர். நுகர்வோர்கள் தரமான பொருட்களுக்கு சரியான விலையைக் கொடுக்கவும் மற்றும் தொழிலாளர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறவும் விரும்புகின்றனர்.

**சட்டம் மற்றும் ஒழுங்கு:-** நாட்டின் சட்ட ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதன் மூலம் தொழில் அமைப்புகள் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட இயலும்.

42.அ. புற ஒப்படைப்பின் நன்மைகளை விவரிக்க முதன்மை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது:- இதர இணை நடவடிக்கைகளை வெளி நிறுவனங்களிடம் புற ஒப்படைப்புச் செய்வதன் காரணமாக, நிறுவனங்கள் தங்களிடம் உள்ள சில தனித்துவமான திறனை செவ்வனே பயன்படுத்துகிறது.

**பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கிறது:-** புற ஒப்படைப்பு செய்வதனால், தொழில் முனைவோர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். வேலை வாய்ப்புகளை உருவாக்கி ஊக்கம் அளிக்கிறது.

ஏற்றுமதியை விரிவாக்கம் செய்து, பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சிக்கு உதவுகிறது.

**வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கிறது:-** நிறுவனங்கள் தங்களின் இணை நடவடிக்கைகளை, வெளி நபர்களுக்குப் புற ஒப்படைப்பு மூலம் தொடர்பு வாய்ப்பு அளிப்பதனால், சிறு வாணிப நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கின்றன. இது புதிய வேலை வாய்ப்பினை ஏற்படுத்துவதற்கான வழியாகும்.

**குறைவான முதலீடுகள்:-**

வெளிநபர்களின் திறமைகளை புற ஒப்படைப்பின் மூலம் பயன்படுத்துவதனால், நிறுவனங்கள் தங்களின்

இணை நடவடிக்கைகளுக்காக செய்ய வேண்டிய முதலீட்டு தொகை குறைகிறது.

இதன் காரணமாக அத்தொகையை வேறு செயலுக்கு பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தியை பெருக்கி இலாபத்தை உயர்த்த இயலுகிறது.

**சிறந்த செயலாக்கம்:-** புற ஒப்படைப்பின் மூலம் நிறுவனங்கள் இரண்டு பயன்னை அடைகின்றது.

ஒன்று புற ஒப்படைப்பு செய்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதன்மை செயல்களை திறம்பட செய்து தங்களை உயர்த்திக் கொள்வது.

இரண்டாவது புற ஒப்படைப்பு பெற்ற நிறுவனங்கள் தங்கள் திறன்களை விரிவாக்குவதன் மூலம் புற ஒப்படைப்புக்கான வாய்ப்புகள் மேலும் பெறும் அளவிற்கு உயர்கின்றன.

**42.ஆ. கூட்டாண்மை கலைப்பின் வகைகளை விவரி கூட்டாண்மை கலைப்பு இரண்டு விதமாக நடைபெறுகிறது.**

1. நிறுவன கலைப்பு 2. கூட்டாண்மை கலைப்பு ஆகும்.

அ. நீதிமன்ற ஆணையில்லாமல் கலைப்பு

ஆ. நீதிமன்றத்தால் கலைப்பு

**அ. நீதிமன்ற ஆணையில்லாமல் கலைப்பு**

1. கூட்டாளியின் உடன்பாட்டால்

அனைத்து கூட்டாளிகளின் சம்மதத்தின் பேரில் அல்லது கூட்டாளிகளிடையே ஏற்படும் உடன்பாட்டால், கூட்டாண்மை நிறுவனம் கலைக்கப்படலாம்.

**2. ஒருவர் தவிர அனைத்துக் கூட்டாளிகளும் நொடிப்பு நிலை:-**

ஏதாவது ஒருவர் நொடிப்பு நிலை அடைந்தாலோ அல்லது அனைத்து கூட்டாளிகளும் நொடிப்பு நிலை அடைந்தாலோ நிறுவனம் கலைப்பு எனப்படும்.

**3. சட்டத்திற்கு புறம்பான செயலால்:-**

சட்டத்திற்கு புறம்பாக தொழிலில் ஈடுபட்டிருந்தால் தானாகவே நிறுவனம் கலைக்கப்படலாம்.

**4. விருப்பமுறிக் கூட்டாண்மை அறிக்கையால் கலைப்பு:-** ஏதாவது ஒரு கூட்டாளி, கடிதம் மூலம் அனைத்து கூட்டாளிகளுக்கும், தனது விருப்பமான கலைப்பை தெரிவித்தால் நிறுவனக் கலைப்பு ஏற்படும்.

**5. சில நிகழ்ச்சிகள் நிகழ்வுறுவதால் கலைப்பு:-**

ஒரு கூட்டாளி இறந்து விட்டால் குறிப்பிட்ட காலத்திற்கான கூட்டாண்மையாயின் அக்காலம் முடிவடைந்துவுடன் குறிப்பிட்ட தொழில்களைச் செய்ய மட்டுமே கூட்டாண்மை தொடங்கப்பட்டிருப்பின், அத்தொழில்கள் நிறைவு பெற்றவுடன்.

ஒரு கூட்டாளி நொடிப்பு நிலை அடைந்துவிட்டால், கூட்டாண்மை கலைக்கப்படும்.

**ஆ. நீதிமன்றத்தால் கலைப்பு:-**

நீதிமன்றத்தில் கூட்டாளி ஒருவர் கீழ்க்காணும் காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்து நிறுவனத்தைக் கலைக்கலாம்.

1. கூட்டாளி பைத்திய நிலையானால்
2. நிலையான திறமையின்மை
3. கூட்டாளி ஒருவரின் ஒழுக்கக் கேடு
4. உடன்பாட்டை தொடர்ந்து மீறுகை
5. உரிமை மாற்றம்
6. தொடர் நட்பம்
7. நீதி நேர்மை அடிப்படையில்

**43.அ. அரசு நிறுமங்களின் சிறப்பியல்புகள் யாவை? (ஏதேனும் ஐந்து மட்டும்)**

**நிறுமச்சட்டத்தின் கீழ் பதிவு செய்தல்:-** 1956ஆம் ஆண்டு நிறுமச் சட்டத்தின் கீழோ அல்லது முந்தைய நிறுமச் சட்டங்களின் கீழோ பதிவு செய்திருக்க வேண்டும். மைய அரசு நேரடியாக நிறுமச் சட்டத்தின் விதிகளின் கீழ், அரசு நிறுமங்கள் அறிவிப்பு ஆணையை வெளியிடுகின்றன.

**அரசின் நிர்வாக முடிவு:-** பாராளுமன்றமோ அல்லது சட்டசபையின் அங்கீகாரம் இல்லாமலோ அரசு நிறுமத்தை அரசாங்கம் நிர்வாக முடிவின் கீழ் அமைக்கலாம்.

**நீடித்த நிலைத்த தன்மை:-** இது தனித்த சட்ட பூர்வ தன்மையுடைய அமைப்பாகும். தனது சொந்த பெயரால் சொத்துக்களை வாங்கவும் உடன்படிக்கை ஏற்படுத்தவும் முடியும்.

**முழுவதும் அல்லது பெரும்பான்மையான மூலதனத்தை அரசு வழங்குகிறது:-** அரசு நிறுமத்திற்கு தேவையான மூலதனத்தை குறைந்த பட்சம் 51% முழுவதுமோ அல்லது பெரும்பான்மையை அரசே வழங்குகிறது. ஆனால், அதன் வருமானத்தை அரசு கருவூலத்தில் செலுத்துவது இல்லை.

**பெரும்பான்மையான அரசு இயக்குநர்கள்:-** அரசாங்கமே பெரும்பான்மையான மூலதனத்தை வழங்குவதால் இயக்குநர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது.

**43.ஆ. குறுகிய கால நிதி:-**

கடன்களும் முன் பணங்களும், வங்கி மேல்வரைப்பற்று, மாற்றுச்சீட்டை வட்டம் செய்தல், வியாபாரக் கடன், அடகுக் கடன், பந்தக கடன், அடமானம் கடன், பிணையக் கடன், தூயக் கடன், வணிகத்தாள், வாடகை கொள்முதல் நிதி, கடன் வசூல் முகமை.

**44.அ. மொத்த வியாபாரிக்கும் சில்லறை வியாபாரிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்**

**1. இணைப்புச் சங்கிலி:** மொத்த வியாபாரி உற்பத்தியாளரையும் சில்லறை வியாபாரியையும் இணைக்கிறார். ஆனால் சில்லறை வியாபாரி மொத்தவியாபாரியையும் நுகர்வோரையும் இணைக்கிறார். வழங்கல் வழியில் மொத்த வியாபாரி

முதல் இணைப்புச் சங்கிலி ஆவார். சில்லறை வியாபாரி இறுதி இணைப்புச் சங்கிலி ஆவார்.

**2. செயல்பாட்டு அளவு:** மொத்த வியாபாரம் பெருமளவில் நடப்பதால் தொழிலுக்கு மிகப் பெரும் அளவு முதல் தேவைப்படுகிறது. ஆனால் சில்லறை வியாபாரம் சிறு அளவில் மட்டுமே நடப்பதால் சிறிய அளவு முதல் தொகையே போதுமானது.

**3. கிடைக்கும் பொருள்கள்:** மொத்த வியாபாரி ஒரே வகையான பொருட்களை மட்டுமே வாங்கி விற்கிறார். ஆனால் சில்லறை வியாபாரி பலதரப்பட்ட நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பலவிதமான பொருட்களை வாங்கி விற்பார்.

**4. செயல்பாடு:** மொத்த வியாபாரி சில்லறை வியாபாரிகளுக்குக் கடன் விற்பனை செய்கிறார். ஆனால் சில்லறை வியாபாரிகள் நுகர்வோருக்கு ரொக்கத்திற்கு மட்டுமே விற்பனை செய்கிறார்.

**5. விற்பனையின் நோக்கம்:** மொத்தவியாபாரி மறுவிற்பனைக்காகப் பொருட்களை விற்பனை செய்கிறார். ஆனால் சில்லறை வியாபாரி நுகர்வுக்காகப்பொருட்களைவிற்பனைசெய்கிறார்.

**6. அளிப்பின் மூலம்:** மொத்த வியாபாரிகள் பொருட்களை முகவர் அல்லது மொத்த வியாபாரியிடம் அதிக எண்ணிக்கையில் பொருள்களை வாங்குகின்றனர். ஆனால் சில்லறை வியாபாரிகள் மொத்த வியாபாரிகள் அல்லது அவரது முகவரிடம் சிறு எண்ணிக்கையில் பொருட்களை வாங்குகின்றனர்.

**7. இடவமைப்பு:** ஒரு மொத்த வியாபாரி தனது வியாபாரத்தைப் பெரிய வணிக நகரங்களில் நிறுவி அதைச் சுற்றியுள்ள மற்றப் பகுதிகளுக்கும் பரவச் செய்கிறார். ஆனால் ஒரு சில்லறை வியாபாரி சிறு கிராமம் முதல் பெரு நகரங்கள் வரை தனது வணிக நிலையத்தை நிறுவி அக்குறிப்பிட்ட பகுதியில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். பொருள்களையும் சேவைகளையும் விநியோகிப்பதை வழங்கல் வழிகள் எளிதாக்குகிறது. பொருள்களும் சேவைகளும் உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோருக்குத் தடங்களின்றி சென்றடைய வழங்கல் வழிகள் மிக முக்கியப் பங்காற்றுகிறது.

**44.ஆ. இழப்பீடு என்றால் என்ன? பல்வேறு வகையான இழப்பீடு யாவை?**

இழப்பீடு என்பது ஒப்பந்தம் மீறிகையால் பாதிக்கப்பட்ட நபர் அடைந்த நட்டத்தை ஈடுகட்டும் வகையில், தவறிழைத்த நபரால் அளிக்கப்படும் பணம் சார்ந்த ஈடு ஆகும். ஆகவே பாதிக்கப்பட்ட நபர், ஒப்பந்தம் மீறிகைக்கு காரணமான நபர் மீது, இழப்பீடு பெறும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 பிரிவு

73இன் படி ஒப்பந்தத்தை மீறும் நபர், அதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு அளிக்கும் பொறுப்பு உள்ளது.

**இழப்பீடு நான்கு வகைகளாக உள்ளது:-**

- சாதாரண இழப்பீடுகள்
- சிறப்பு இழப்பீடுகள்
- பழிவாங்கும் தன்மையுள்ள அல்லது முன்மாதிரி இழப்பீடுகள்
- பெயரளவு இழப்பீடுகள்.

**45.அ. சிறுகுறிப்பு வரைக:-**

**பகுப்பாய்வு உற்பத்தித் தொழில்:-** ஒரு மூலப் பொருளிலிருந்து பல்வேறு வகையான பொருட்களைப் பகுத்து ஆராய்ந்து பிரித்தெடுக்கும் தொழிற்சாலை ஆராய்ச்சித் தொழிற்சாலை ஆகும்.

**எகா:-** எண்ணெய் சுத்திகரிக்கும் தொழிற்சாலையில், கச்சா எண்ணெயிலிருந்து எரிவாயு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றை பிரித்தல்.

**மரபுசார் உற்பத்தித் தொழில்:-** நுகர்வோரின் உபயோகத்திற்காக சில தாவரங்களும், மிருகங்களும் வளர்க்கப்படுகின்ற தொழிற்சாலையே மரபுசார் தொழிற்சாலை எனப்படும். எகா:-

கால்நடைகள் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, ரப்பர் மரம் வளர்ப்பு, காடு வளர்ப்பு

**கட்டுமானத் தொழில்கள்:-** கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள் மற்றும் அணைகள் போன்றவற்றைக் கட்டத் தேவையான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையே கட்டுமானத் தொழிற்சாலை எனப்படுகிறது.

**45.ஆ. தனியாள் வணிகத்தின் பண்புகள் யாவை?**

**தனிநபர் உரிமை:-** இது தனிநபரால் நடத்தக் கூடிய அமைப்பாகும். அவர் ஒருவரே தேவையான மூலதனத்தைச் செலுத்துகிறார். வணிக நிறுவனத்தின் உரிமையிலும், அதனை நிர்வகிப்பதிலும் மையமாகச் செயல்படுகிறார்.

**தலையீடு அற்ற செயல்பாடு மற்றும் விரைவான முடிவு:-** தனது அறிவுத் திறன் மற்றும் பட்டறிவு மூலம் யாருடைய குறுக்கீட்டின்றிச் செயல்படுகிறார். இதன் மூலம் உடனடியாகவும் விரைவாகவும் முடிவெடுக்கிறார்.

**வரையறாப் பொறுப்பு:-** தனியாள் வணிகரின் பொறுப்பு வரையறுக்கப்படாதது. அதன் விளைவாக, அவரது வியாபாரக் கடன்களைச் செலுத்தத் தொழிலின் சொத்துகள் போதுமானதாக இல்லையென்றால் தன் சொந்த சொத்துகளிலிருந்தும் கடனீந்தோருக்குச் செலுத்த வேண்டும்.

**முழு இலாபத்தையும் அனுபவிக்கும் உரிமை:-** நிறுவனத்தின் முழு இலாபத்தையும் அனுபவிப்பதால் அவரை மேலும் அதிக இலாபம் ஈட்ட உணக்கப்படுத்துகிறது.

**அரசு விதிமுறைகள் பின்பற்றாமை:-** இவ்வமைப்பை உருவாக்குவதிலோ, மேலாண்மை செய்வதிலோ அல்லது கலைப்பதிலோ அரசின் விதி முறைகளை பின்பற்றப்பட வேண்டிய கட்டாயம் இல்லை.

**குறைந்த மூலதனம் மற்றும் வரையறைக்குட்பட்ட மேலாண்மைத் திறமை:-**தனி ஒருவரே மூலதனம் வழங்குவதால் முதல் சிறிய அளிவிலேயே இருக்கும் அதனால் நிதித் தடை ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். மேலாண்மைத் திறமைக் குறைவாக இருக்கும் சூழ்நிலையில், நிறுவன விரிவாக்கம் பெரிதும் பாதிக்கப்படலாம்.

**46.அ. பன்னாட்டு நிறுவனத்தின் நன்மைகளை விவரி குறைந்த பட்ச கூலி:-**குறைந்த பட்சக் கூலி வழங்கும் நாடுகளில், தனது நிறுவனங்களை அமைப்பதால், குறைந்த செலவில் பொருட்களையும், சேவைகளையும் வழங்க முடிகிறது. அடக்க விலையில் நன்மைகளைப் பெறுவதால், தரமான பொருட்களையும் சேவைகளையும் குறைந்த செலவில் கிடைக்க வகைச் செய்யப்படுகிறது.

**தரமான பொருட்கள்:-** வளங்கள், வசதிகள், அனுபவம், சிறப்பறிவு ஆகியவற்றுடன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக, பன்னாட்டு நிறுவனங்கள், தாராளமாக செலவிடுவதால், தரமான பொருட்களையும், சேவைகளையும் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடிகிறது.

**வாழ்க்கைத் தரம் உயர்கின்றது:-** பன்னாட்டு நிறுவனங்கள் தரமான பொருட்களைத் தயாரித்து வழங்குவதால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்கிறது.

**பயன்படுத்தப்படாத வளங்களை முறையாகப் பயன்படுத்துதல்:-** இவை, தனது சிறப்புத் தொழில் நுட்ப அறிவைப் பயன்படுத்தி, பயன்படுத்தாமல் இருக்கும் மனித வளங்களையும், பயனற்ற சொத்துக்களையும் முழுமையாகப் பயன்படுத்துவதனால் நாட்டின் தேசிய வருமானம் பெருமளவு உயர்கிறது.

**நாட்டின் செலவாணி செலுத்துநிலை வளர்ச்சி:-** இவை, ஏற்றுமதியை அதிகப்படுத்தி வளர்ச்சிக்கு வித்திடுகின்றன. இதனால், நாட்டின் செலுத்து நிலையை பலப்படுத்துகின்றது.

**46.ஆ. தொடர்வண்டி போக்குவரத்தின் நன்மைகள்:**

1. உற்பத்தி திறனை அதிகரிக்கிறது.
2. அதிகமான பொருட்களுக்கான தேவை மற்றும் பல்வேறு நுகர்வுப் பொருள்களின் தேவையைத் தூண்டுகிறது.
3. சந்தையை மேம்படுத்துகிறது மற்றும் வளர்ந்து விரிவடையச் செய்கிறது.
4. இது நாடு முழுவதும் பொருட்களை விநியோகிப்பதன் மூலம் விலை உறுதிப்பாட்டிற்கு உதவுகிறது.
5. இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது.

6. இது விசேப்படுத்தி அதிக அளவு உற்பத்திக்கு உதவுகிறது.

7. உற்பத்தி, தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் புதுமைகளை ஊக்குவிக்கிறது.

| 47. அ. அடிப்படை       | கப்பல் ரசீது                                                                                               | கப்பல் வாடகை முறி                                                                                        |
|-----------------------|------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------|
| <b>பொருள்</b>         | இது குறிப்பிட்ட அளவு சரக்கை பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட துறைமுகத்தில் சேர்ப்பதை குறிக்க கூடிய ஆவணம் ஆகும். | இது சரக்கை அனுப்ப மொத்த கப்பலையோ அல்லது கப்பலின் ஒரு பகுதியையோ வாடகைக்கு அமர்த்துவதற்கான உடன்பாடு ஆகும். |
| <b>மாற்றும் தன்மை</b> | இதை எளிதில் மேல் எழுதுதல் வாயிலாக, மூன்றாம் நபருக்கு மாற்றித் தர முடியும்.                                 | இதை மூன்றாம் நபருக்கு மாற்றித் தர முடியாது.                                                              |
| <b>கடன் பெறுதல்</b>   | இதை பிணையமாக வைத்து கடன் பெறலாம்.                                                                          | இதை பிணையமாக வைத்து கடன் பெற முடியாது.                                                                   |
| <b>குத்தகை</b>        | இது கப்பலை குத்தகை எடுத்தற்கான ஆதாரம் அல்ல.                                                                | இது கப்பலை குத்தகை எடுத்தற்கான ஆதாரம் ஆகும்.                                                             |

| 47. ஆ. அடிப்படை             | செலுத்தல் சமநிலை                                                                                                                                                                                           | வாணிப சமநிலை                                                                            |
|-----------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------|
| <b>பொருள்</b>               | குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் ஒரு நாட்டில் குடியிருப்போர்களுக்கும், மற்ற நாடுகளில் குடியிருப்போர்களுக்கும் இடையில் ஏற்படும் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் முறைப்படியான பதிவுகளில் ஒரு அறிக்கையே ஆகும். | ஒரு நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்புகளுக்கு இடையிலான நிகர விளைவை குறிக்கும். |
| <b>நடவடிக்கைகளின் தன்மை</b> | இது சரக்குகள் மற்றும் சேவைகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் இரண்டையும் பதிவு செய்கிறது.                                                                                                                       | இதில் சரக்குகள் தொடர்பான நடவடிக்கைகள் மட்டும் பதிவு செய்யப்படும்.                       |

|                            |                                                                                                             |                                                               |
|----------------------------|-------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------|
| மூலதன நடவடிக்கைகளில் பதிவு | இது மூலதன நடவடிக்கைகளை பதிவு செய்கிறது.                                                                     | இது மூலதன நடவடிக்கைகளை பதிவு செய்வதில்லை.                     |
| நடவடிக்கை உள்ளமைப்பு       | இதில் வாணிபச் சமநிலை, சேவைகள் சமநிலை, ஒரு பக்கமான செலுத்தல் பரிமாற்றம் மற்றும் மூலதன நடவடிக்கைகள் அடங்கும். | செலுத்தல் சமநிலையின் நடப்புக் கணக்கில் ஒரு பகுதி ஆகும்.       |
| நிகர விளைவு                | எப்பொழுதும் பெறுதல் மற்றும் செலுத்துதல் சமநிலையில் இருக்கும்.                                               | இது சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அல்லது சமநிலையிலேயே இருக்கும். |
| பொருளாதார நிலையை காட்டுதல் | நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அறிந்து கொள்ள உதவுகிறது.                                                      | நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எடுத்துக் காட்டுவதில்லை.        |

குறிப்பு: அரசு வழங்கும் விடைக்குறிப்பினை ஒப்பிட்டு பார்த்து மைய மதிப்பீட்டு பணியை மேற்கொள்ளுமாறு ஆசிரியப் பெருமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

[www.maduraicommerce.com](http://www.maduraicommerce.com)